

திணிவு

- ◆ திணிவினை அளக்கும் அலகுகள் மில்லிகிராம் (mg), கிராம் (g), கிலோகிராம் (kg), மெற்றிக்தொன் (t) ஆகும்.
- ◆ திணிவினை அளக்கும் அலகுகளுக்கிடையிலான தொடர்புகள்

$$1\text{g} = 1000 \text{ mg}$$

$$1\text{kg} = 1000\text{g}$$

$$1\text{t} = 1000\text{kg}$$

- ◆ மெற்றிக்தொன் (t) ஜ கிலோகிராம் (kg) ஆக காட்டல்

$$1\text{t} = 1000\text{kg}$$

$$2\text{t} = 2 \times 1000\text{kg} = 2000\text{kg}$$

$$5\text{t} = 5 \times 1000\text{kg} = 5000\text{kg}$$

மெற்றிக்தொன்னில் தரப்பட்ட திணிவை கிலோகிராமிற்கு மாற்றுவதற்கு

மெற்றிக்தொன்னினால் தரப்பட்ட திணிவை 1000 ஆல் பெருக்கவேண்டும்.

உ + ம :

- 1) $9\text{t} = 9 \times 1000\text{kg} = 9000\text{kg}$
- 2) $8.75\text{t} = 8.75 \times 1000\text{kg} = 8750\text{kg}$
- 3) $2\text{t } 450\text{kg} = 2\text{t} + 450\text{kg}$
 $= 2 \times 1000\text{kg} + 450\text{kg}$
 $= 2000\text{kg} + 450\text{kg}$
 $= 2450\text{kg}$

- ◆ கிலோகிராம் (kg) ஜ மெற்றிக்தொன் (t) ஆக காட்டல்

$$1000\text{kg} = 1\text{t}$$

$$2000\text{kg} = \frac{2000}{1000} \text{ t} = 2\text{t}$$

$$4000\text{kg} = \frac{4000}{1000} \text{ t} = 4\text{t}$$

கிலோகிராமில் தரப்பட்ட திணிவை கமெற்றிக்தொன்னிற்கு மாற்றுவதற்கு கிலோகிராமில் தரப்பட்ட திணிவை 1000 ஆல் வகுக்கவேண்டும்.

உ + ம :

- 1) $2876\text{kg} = \frac{2876}{1000} \text{ t}$
 $= 2.876 \text{ t}$

- 2) $6\text{t } 257\text{kg} = 6\text{t} + 257\text{kg}$
 $= 6\text{t} + \frac{257}{1000} \text{ t}$
 $= 6\text{t} + 0.257 \text{ t}$
 $= 6.257 \text{ t}$

பயிற்சி

1) தரப்பட்ட திணிவுகளை மெட்ரிக்தொண்ணில் தருக?

- 1) 4570kg 2) 1t 150kg

2) தரப்பட்ட திணிவுகளை கிலோகிராமில் தருக?

- 1) 3.575t 2) 8t 3) 5t 260kg

3) தரப்பட்ட திணிவுகளை மெட்ரிக்தொன், கிலோகிராமில் தருக?

- 1) 5.768t 2) 6.27t

◆ மெற்றிக்தொண்ணிலும் கிலோகிராமிலும் தரப்பட்ட திணிவுகளை கூட்டலும் கழித்தலும்

உ + ம் :-

$$\begin{array}{r} 1) \quad \begin{array}{r} t \\ 240 \\ + \quad 32 \\ \hline 272 \end{array} \quad \begin{array}{r} kg \\ 550 \\ 140 \\ \hline 690 \end{array} \\[10pt] 2) \quad \begin{array}{r} t \\ 48 \\ + \quad 16 \\ \hline 64 \end{array} \quad \begin{array}{r} kg \\ 625 \\ 360 \\ \hline 985 \end{array} \end{array}$$

$$\begin{array}{r} 3) \quad \begin{array}{r} t \\ 9 \\ - \quad 2 \\ \hline 7 \end{array} \quad \begin{array}{r} kg \\ 670 \\ 250 \\ \hline 420 \end{array} \\[10pt] 4) \quad \begin{array}{r} t \\ 24 \\ - \quad 8 \\ \hline 16 \end{array} \quad \begin{array}{r} kg \\ 560 \\ 270 \\ \hline 290 \end{array} \end{array}$$

பயிற்சி

1). கூட்டுக

$$\begin{array}{r} 1) \quad \begin{array}{r} t \\ 3 \\ + \quad 1 \\ \hline \end{array} \quad \begin{array}{r} kg \\ 640 \\ 710 \\ \hline \end{array} \\[10pt] 2) 11t 335 kg + 5t 604 kg \end{array}$$

3). 4t 350 kg திணிவுடைய வாகனத்தில் 3t திணிவுடைய பிஸ்கட் பெட்டிகளும் 5t 230kg திணிவுடைய பால்மா பெட்டியும் ஏற்றப்பட்டது. பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தின் மொத்த திணிவு யாது?

2) கழிக்க

$$\begin{array}{r} 1) \quad \begin{array}{r} t \\ 7 \\ - \quad 3 \\ \hline \end{array} \quad \begin{array}{r} kg \\ 650 \\ 460 \\ \hline \end{array} \\[10pt] 2) 40t - 15t 230kg \end{array}$$

3) ஒரு பையில் இருந்த 3t 150kg சீனியிலிருந்து 2t 65kg சீனி வெளியில் எடுக்கப்பட்டது. இப்போது பையில் உள்ள சீனியின் திணிவு யாது?

♦ மெற்றிக்தொன்னிலும் கிலோகிராமிலும் தரப்பட்ட திணிவுகளை பெருக்கல், வகுத்தல்

உ + ம :-

$$\begin{array}{r} t \quad \text{kg} \\ 7 \quad 400 \\ \times \quad \quad 2 \\ \hline 14 \quad 800 \end{array}$$

2) $4t 120\text{ kg} \times 12$

முதலில் 120kg ஜி 12 ஆல் பெருக்குதல்

$$120\text{kg} \times 12 = 1440\text{kg}$$

$$= 1t 440\text{kg}$$

1

4t ஜி 12 ஆல் பெருக்குதல்

$$4t \times 12 = 48t$$

2

(1+2) \Rightarrow

$$= 1t + 440\text{ kg} + 48t$$

$$= 49t 440\text{kg}$$

3) $7t 650\text{kg} \div 5$ ஆல் வகுக்க

முறை 1

$$\begin{array}{r} 1 \quad 530 \\ 5 \quad | \quad 7t \quad 650\text{ kg} \\ \hline 2 \rightarrow 2000 \\ \quad \quad 2650 \\ \quad \quad 25 \\ \quad \quad \underline{15} \\ \quad \quad 15 \\ \hline \quad \quad 00 \end{array} \quad 1t 530\text{kg}$$

முறை 2

$7t 650\text{kg}$ ஜி kg ஆக மாற்றுக

$$7 \times 1000 + 650\text{kg}$$

$$7000\text{kg} + 650\text{kg}$$

$$7650\text{kg}$$

7650kg ஜி 5 ஆல் வகுக்க

$$\begin{array}{r} 1 \ 5 \ 3 \ 0 \\ 5 \quad | \quad 7 \ 6 \ 5 \ 0 \\ \hline 2 \ 6 \\ \quad \quad 2 \ 5 \\ \quad \quad \underline{1 \ 5} \\ \quad \quad 1 \ 5 \\ \hline \quad \quad 0 \ 0 \end{array}$$

$$1530\text{ kg} = 1t 530\text{kg}$$

பயிற்சி

1) பெருக்குக.

$$\begin{array}{r} t \quad \text{kg} \\ 230 \quad 150 \\ \times \quad \quad 3 \\ \hline \quad \quad 3 \end{array}$$

$$\begin{array}{r} t \quad \text{kg} \\ 150 \quad 350 \\ \times \quad \quad 6 \\ \hline \quad \quad 6 \end{array}$$

$$3) 5t 210\text{kg} \times 11$$

4) $3.05t \times 15$

5) $5024\text{kg} \times 25$

2) வகுக்க

1) $4t 250\text{ kg} \div 4$

2) $36t \div 5$

3) $7t \div 30$

4) $6750\text{kg} \div 9$

5) $4.680t \div 8$